

من أعمال ليلة النصف من شعبان

LES PRATIQUES DE LA MI-CHA‘A‘BÂN

١ - يستحب فيها الغسل . روي عن الإمام الصادق عليه السلام أنه قال :

﴿صوموا شعبان، واغتسلوا ليلة النصف منه، ذلك تخفيف من ربكم ورحمة﴾ .

1- Il est recommandé de faire le ghusl (bain légal). Il est relaté selon l’Imam Aḡ-Çâdiq (PSL) : “ jeûner le mois de Chaaban, baignez-vous le quinze : ceci est un repos et une miséricorde pour vous de la part de votre Dieu” .

٢ - زيارة النبي محمد صلى الله عليه وآله وسلم .

2- Lire la ziyârah du Prophète Mouhammad (PSL).

٣ - زيارة الإمام الحسين عليه السلام .

3- Lire la ziyârah de l’Imam Al Houssayne (PSL).

٤ - في هذه الليلة ولد صاحب الزمان الإمام المهدي عليه السلام، وعجل

الله تعالى فرجه الشريف . لذلك من المناسب أن يزار، وقد مرت هذه الزيارات
الثلاث في باب الزيارات .

4- Dans cette nuit est né le Maître du Temps, l’Imam Al-Mahdi (PSL), que Dieu active son noble retour. Il est donc conseillé de lire sa ziyâra. Les trois ziyârât citées sont mentionnées dans la deuxième partie du livre.

٥ - قول : ﴿ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ ﴾ مائة مرة .

5- Dire cent fois “Soubhânal-Lâhi wal-ḥamdou lil-Lâhi walâ ilâha allal-Lâhou wal-Lâhou akbar.

٦ - دعاء كميل . وقد ذكرناه في باب الأدعية .

6- Lire Dou‘â-ou Koumail (voir 1^{ère} partie).

٧ - الدعاء بالأدعية التالية : دعاء لصاحب الزمان عليه السلام ، الصلاة

على النبي وآله ، دعاء العهد ، دعاء للنبي صلى الله عليه وآله وسلم ، مع دعاءين في النهاية . وهذه هي الأدعية بالتدرج :

7- Lire les invocations suivantes par ordre : Dou‘â-e de l’Imam Al Mahdi (PSL), Prière et salut sur le Prophète (PSL) et sa famille, Dou‘â-e al-‘ahd, Dou‘â-e du Prophète (PSL) et puis deux invocations à la fin. Les dou‘â-e se présentent comme suit :

أ- دعاء للإمام صاحب الزمان عليه السلام

اللَّهُمَّ بِحَقِّ لَيْلَتِنَا هَذِهِ وَمَوْلُودِهَا، وَحُجَّتِكَ وَمَوْعُودِهَا، الَّتِي قَرَنْتَ إِلَى فَضْلِهَا فَضْلاً، فَتَمَّتْ كَلِمَتُكَ صِدْقاً وَعَدْلاً، لَا مُبَدَّلَ لِكَلِمَاتِكَ، وَلَا مُعَقَّبَ لآيَاتِكَ، نُورِكَ الْمُتَأَلَّقِ، وَضِيَائِكَ الْمُشْرِقِ، وَالْعَلَمِ الثَّوْرِ فِي طَخْيَاءِ الدِّيَجُورِ،
الْغَائِبِ الْمَسْتُورِ،

A- Dou‘â-e de l’Imam Al-Mahdi (PSL)

Allâhoumma biḥaqqi laylatinâ hâthihil wamawloûdihâ, wahoujjatika wamaw-‘oûdihâ, allatî qaraneta ilâ fadlihâ fadlâ, fatammat kalimatouka cidqane wa-‘adlâ, lâ moubaddila likalimâtik, walâ mou-‘aqqiba li-âyâtik, noûrikal-mouta-alliq, wadiyâikal-mouchriq, wal-‘alamin-noûri fî takhyâ-id-dayjoûr, al-ghâ-ibil-mastoûr,

A- INVOCATION DE L'IMAM Al-Mahdi MAÎTRE DU TEMPS (PSL)

Mon Dieu, par le droit de cette nuit qui est la nôtre et de celui qui y est né, Ton Argument, le Promis, dont Tu as ajouté les faveurs aux faveurs de cette nuit, achevant ainsi Ta Parole en Vérité et Justice, (et personne ne peut modifier Tes Propos ni différer Tes Signes) Ta Lumière resplendissante, Ta Clarté rayonnante, l'Oriflamme de la Lumière dans les ténèbres de la nuit, l'Occulté, le Voilé,

جَلَّ مَوْلِدُهُ، وَكَرَّمَ مَحْتِدُهُ، وَالْمَلَائِكَةُ شُهَدَاؤُهُ، وَاللَّهُ نَاصِرُهُ وَمُؤَيِّدُهُ، إِذَا أَنْ مِيعَادُهُ،
وَالْمَلَائِكَةُ أَمْدَادُهُ، سَيْفُ اللَّهِ الَّذِي لَا يَنْبُؤُ، وَنُورُهُ الَّذِي لَا يَخْبُؤُ، وَذُو الْحِلْمِ
الَّذِي لَا يَضْبُؤُ، مَدَارُ الدَّهْرِ، وَنَوَامِيسُ الْعَصْرِ، وَوَلَاةُ الْأَمْرِ، وَالْمُنْزَلُ عَلَيْهِمْ
الذِّكْرُ، وَمَا يُتَنَزَّلُ فِي لَيْلَةِ الْقَدْرِ، وَأَصْحَابُ الْحَشْرِ وَالنَّشْرِ، تَرَاجِمَةٌ وَحِيهِ،
وَوَلَاةُ أَمْرِهِ وَنَهْيِهِ. اللَّهُمَّ فَصَلِّ عَلَى خَاتِمِهِمْ وَقَائِمِهِمْ، الْمَسْتُورِ عَنْ عَوَالِمِهِمْ.
اللَّهُمَّ وَأَذْرِكْ بِنَا أَيَّامَهُ، وَظَهْرَهُ وَقِيَامَهُ، وَاجْعَلْنَا مِنْ أَنْصَارِهِ، وَأَقْرِنْ تَارَنَا بِبِشَارِهِ،
وَاجْعَلْنَا فِي أَعْوَانِهِ وَخُلَصَائِهِ، وَأَحِينَا فِي دَوْلَتِهِ نَاعِمِينَ، وَبِصُحْبَتِهِ غَانِمِينَ، وَبِحَقِّهِ
قَائِمِينَ، وَمِنَ الشُّؤْمِ سَالِمِينَ، يَا أَرْحَمَ الرَّاحِمِينَ، وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ،
وَصَلَّى اللَّهُ عَلَى مُحَمَّدٍ خَاتَمِ النَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ، وَعَلَى أَهْلِ بَيْتِهِ الصَّادِقِينَ،
وَعَثَرْتِهِ النَّاطِقِينَ، وَالْعَنْ جَمِيعَ الظَّالِمِينَ، وَاحْكُمْ بَيْنَنَا وَبَيْنَهُمْ يَا أَحْكَمَ الْحَاكِمِينَ.

jalla mawlidouh, wakarouma mahtidouh, wal-malâ-ikatou
chouhhadouh, wal-Lâhou nâçirouhou wamou-ayyidouh, itha âna
mî-âdouh, wal-malâ-ikatou amdâdouh, sayfoul-Lâhil-lathî lâ
yanboû, wanoûrouhou-lâthî lâ yakhboû, wathoul-hilmil-lâthî lâ
yaçboû, madâroud-dahr, wanawâmîsoul-‘asr, wawoulâtoul-amr,
wal-mounzalou ‘alayhimouth-thikr, wamâ youtanazzalou fî layla-
til-qadr, wa-açhâboul-hachri wannachr, tarâjimatou wahyih, wa-
woulâtou amrihi wanahyih. Allâhoumma façalli ‘alâ khâtamihim
waqâ-imihim, almastoûri ‘ane ‘awâlimihim. Allâhoumma wa-adrik
binâ ayyâmah, wadhouhoûrahou waqiyâmah, waj-‘alnâ mine
ançârih, waqrine thâranâ bithârih, waktoubnâ fî a’awânihi
wakhoulaça-ih, wa-ahyinâ fî dawalatihi nâ-‘imîne, wabiçouhbatih
ghânimîne, wabihaqqihî qâ-imîne, waminas-soû-i sâlimîne, yâ
arhamar-râhimîne. Walhamdou lil-Lâhi rabbil-‘âlamîne, waçallal-
Lâhou ‘alâ Mouhammadine khâtamin-nabiyyîna walmoursalîne,
wa-‘alâ ahli baytihiç-çâdiqîne, wa-‘itratihin-nâtiqîne, wal-‘ane
jamî-‘adh-dhâlimîne, wahkougum baynanâ wabaynahoum yâ
ahkamal-hâkimîne.

celui dont la naissance est magnifiée et l'origine honorée, l'attesté des Anges, le défendu et le soutenu par Dieu quand arrivera le moment de son retour et que les Anges se porteront à son secours, le Sabre de Dieu qui ne faiblit pas, Sa Lumière qui ne s'éteint pas, plein de mansuétude qui ne suit pas ses penchants, Pivot de l'époque, les Confidents des secrets du Temps, les Dirigeants de l'Ordre, ceux sur qui est descendu ce qui est descendu, la nuit du Destin [la Révélation], les Maîtres du Rassemblement et de la Résurrection, les Traducteurs de Sa Révélation, les Tuteurs de Son Ordre et de Son Interdit. Mon Dieu, alors prie sur le dernier d'entre eux et celui d'entre eux qui se dresse, le caché de leurs mondes. Mon Dieu, fais que nous atteignons ses jours, son apparition et son établissement, place-nous au nombre de ses partisans, lie notre demande de vengeance à la sienne et inscris-nous au nombre de ses auxiliaires et de ses dévoués, fais-nous vivre d'une vie aisée dans son État, tirant profit de sa compagnie, échappant au mal, ô le plus Miséricordieux des miséricordieux. Louange à Dieu, Seigneurs des mondes, et que les prières de Dieu soient sur Mohammad, le Sceau des Prophètes et des Envoyés et sur les gens sincères de sa maison, les membres parlant de sa famille, et qu'Il maudisse l'ensemble des oppresseurs et statue entre eux et nous, ô le plus Juste des justes.

ب - الصلاة على النبي وآله
كما رويت عن الإمام القائم عليه السلام

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ سَيِّدِ الْمُرْسَلِينَ، وَخَاتَمِ النَّبِيِّينَ، وَحُجَّةِ رَبِّ الْعَالَمِينَ، الْمُنْتَخَبِ فِي الْمِيثَاقِ، الْمُصْطَفَى مِنَ الضَّلَالِ، الْمُطَهَّرِ مِنْ كُلِّ آفَةٍ، الْبَرِيِّ مِنْ كُلِّ عَيْبٍ، الْمُؤَمَّلِ لِلنَّجَاةِ، الْمُزْتَجَى لِلشَّفَاعَةِ، الْمُفَوَّضِ إِلَيْهِ دِينَ اللَّهِ. اللَّهُمَّ شَرِّفْ بُنْيَانَهُ، وَعَظِّمْ بُرْهَانَهُ، وَأَفْلِحْ حُجَّتَهُ، وَارْفَعْ دَرَجَتَهُ، وَأَضِيءْ نُورَهُ، وَبَيِّضْ وَجْهَهُ، وَأَعْطِهِ الْفَضْلَ وَالْفَضِيلَةَ وَالْوَسِيلَةَ، وَالذَّرَجَةَ الرَّفِيعَةَ، وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا، يَغِيبُهُ بِهِ الْأَوْلُونَ وَالْآخِرُونَ. وَصَلِّ عَلَى عَلِيِّ أَمِيرِ الْمُؤْمِنِينَ، وَوَارِثِ الْمُرْسَلِينَ، وَقَائِدِ الْغُرِّ الْمُحَجَّلِينَ، وَسَيِّدِ الْوَصِيِّينَ، وَحُجَّةِ رَبِّ الْعَالَمِينَ. وَصَلِّ عَلَى الْحَسَنِ بْنِ عَلِيٍّ، إِمَامِ الْمُؤْمِنِينَ، وَوَارِثِ الْمُرْسَلِينَ، وَحُجَّةِ رَبِّ الْعَالَمِينَ.

B - Prière sur le Prophète (PSL)

Allâhoumma çalli ‘alâ Mouhammadine sayyidil-moursalîne, wakhâtamin-nabiyyîne, wahoujjati Rabbil-‘âlamîne, almountakhabi fil-mîthâq, almouçtafâ minad-dalâl, almoutahhari mine koulli âfah, albarî-i mine koulli ‘ayb, almou-ammali lin-najâh, almourtajâ lich-chafâ-‘ah, almoufawwadi ilayhi dînoul-Lâh. Allâhoumma charrif bounyânah, wa-‘adh-dhim bourhânah, waaflij houjjatah, warfa-‘a’ darajatah, wa-adi-e noûrah, wabayyid wajhah, wa-a‘a’tihil-fadla walfadîlata walwasîlah, waddarajatar-rafi-‘ah, wab-‘ath-hou maqâmane mahmoûdâ, yaghbi-touhou bihil-awwaloûna wal-âkhiroûne. Waçalli ‘alâ ‘Aliyyine amîril-mou-eminîne, wawârihil-moursalîne, waqâ-idil-ghourril-mouhajjalîne, wasayyidil-waçiyyîne, wahoujjati Rabbil-‘âlamîne. Waçalli ‘alal-Hassanibni ‘Aliyy, imâmil-mou-e-minîne, wawârihil-moursalîne, wahoujjati Rabbil-‘âlamîne.

**B- PRIÈRE SUR LE PROPHÈTE
ET SA FAMILLE RELATÉE
SELON L'IMAM REDRESSEUR (PSL)**

Mon Dieu, prie sur Mohammad, le Maître des Envoyés, le Sceau des Prophètes, l'Argument du Seigneur des mondes, le Choisi pour le Pacte, l'Élu dans les ombres, l'Exempt de tout défaut, l'Affranchi de tout vice, celui qui est attendu pour le salut, celui qui est espéré pour l'intercession, celui à qui la Religion de Dieu fut confiée. Mon Dieu, honore son édifice, magnifie sa preuve, fais réussir son argument, élève son degré, illumine sa lumière, blanchis son visage, accorde-lui la faveur, l'excellence et le moyen, le degré élevé, fais-le ressusciter dans une station louée, que les premiers et les derniers lui envieront. Et prie sur 'Ali, le Prince des croyants, l'Héritier des Envoyés, le Chef des Nobles auréolés et Maître des Légataires, l'Argument du Seigneur des mondes. Prie sur al-Hassan fils de 'Ali, Imam des croyants, Héritier des Messagers et Argument du Seigneur des mondes.

وَصَلِّ عَلَى الْحُسَيْنِ بْنِ عَلِيٍّ، إِمَامِ الْمُؤْمِنِينَ، وَوَارِثِ الْمُرْسَلِينَ، وَحُجَّةِ رَبِّ الْعَالَمِينَ. وَصَلِّ عَلَى عَلِيٍّ بْنِ الْحُسَيْنِ، إِمَامِ الْمُؤْمِنِينَ، وَوَارِثِ الْمُرْسَلِينَ، وَحُجَّةِ رَبِّ الْعَالَمِينَ. وَصَلِّ عَلَى مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، إِمَامِ الْمُؤْمِنِينَ، وَوَارِثِ الْمُرْسَلِينَ، وَحُجَّةِ رَبِّ الْعَالَمِينَ. وَصَلِّ عَلَى جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، إِمَامِ الْمُؤْمِنِينَ، وَوَارِثِ الْمُرْسَلِينَ، وَحُجَّةِ رَبِّ الْعَالَمِينَ. وَصَلِّ عَلَى مُوسَى بْنِ جَعْفَرٍ، إِمَامِ الْمُؤْمِنِينَ، وَوَارِثِ الْمُرْسَلِينَ، وَحُجَّةِ رَبِّ الْعَالَمِينَ. وَصَلِّ عَلَى عَلِيٍّ بْنِ مُوسَى، إِمَامِ الْمُؤْمِنِينَ، وَوَارِثِ الْمُرْسَلِينَ، وَحُجَّةِ رَبِّ الْعَالَمِينَ. وَصَلِّ عَلَى مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، إِمَامِ الْمُؤْمِنِينَ، وَوَارِثِ الْمُرْسَلِينَ، وَحُجَّةِ رَبِّ الْعَالَمِينَ. وَصَلِّ عَلَى عَلِيٍّ ابْنِ مُحَمَّدٍ، إِمَامِ الْمُؤْمِنِينَ، وَوَارِثِ الْمُرْسَلِينَ، وَحُجَّةِ رَبِّ الْعَالَمِينَ. وَصَلِّ عَلَى الْحَسَنِ بْنِ عَلِيٍّ، إِمَامِ الْمُؤْمِنِينَ، وَوَارِثِ الْمُرْسَلِينَ، وَحُجَّةِ رَبِّ الْعَالَمِينَ. اللَّهُمَّ صَلِّ عَلَى الْخَلْفِ الْهَادِي الْمَهْدِيِّ، إِمَامِ الْمُؤْمِنِينَ، وَوَارِثِ الْمُرْسَلِينَ، وَحُجَّةِ رَبِّ الْعَالَمِينَ. اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَأَهْلِ بَيْتِهِ،

Waçalli ‘alal-Housaynibni ‘Aliyy, imâmil-mou-e-minîne, wawâ-
rithil-moursalîne, waḥoujjati Rabbil-‘âlamine. Waçalli ‘alâ ‘Aliy-
yinibnil-Housayne, imâmil-mou-e-minîne, wawâ-
rithil-moursalîne, waḥoujjati Rabbil-‘âlamîne. Waçalli ‘alâ Mouḥammadinibni
‘Aliyy, imâmil-mou-e-minîne, wawâ-
rithil-moursalîne, waḥoujjati Rabbil-‘âlamîne. Waçalli ‘alâ ‘Aliyyinibni Moussâ, imâmil-mou-
e-minîne, wawâ-
rithil-moursalîne, waḥoujjati Rabbil-‘âlamîne. Waçalli ‘alâ Mouḥammadinibni ‘Aliyy imâmil-mou-e-minîne,
wawâ-
rithil-moursalîne, waḥoujjati Rabbil-‘âlamîne. Waçalli ‘alâ ‘Aliyyinibni Mouḥammad, imâmil-mou-e-minîne, wawâ-
rithil-moursalîne, waḥoujjati Rabbil-‘âlamîne. Waçalli ‘alal-Hasanibni
‘Aliyy, imâmil-mou-e-minîne, wawâ-
rithil-moursalîne, waḥoujjati Rabbil-‘âlamîne. Allâhoumma çalli ‘alal-khalafil-hâdil-Mahdiyy,
imâmil-mou-e-minîne, wawâ-
rithil-moursalîne, waḥoujjati Rabbil-‘âlamîne. Allâhoumma çalli ‘alâ Mouḥammadine wa-ahli baytih,

Prie sur al-Houssein fils de 'Ali, Imam des croyants, Héritier des Messagers et Argument du Seigneur des mondes. Prie sur 'Ali fils de Houssein, Imam des croyants, Héritier des Messagers et Argument du Seigneur des mondes. Prie sur Mohammad fils de 'Ali, Imam des croyants, Héritier des Messagers et Argument du Seigneur des mondes. Prie sur Jaafar fils de Mohammad, Imam des croyants, Héritier des Messagers et Argument du Seigneur des mondes. Prie sur Moussa fils de Jaafar, Imam des croyants, Héritier des Messagers et Argument du Seigneur des mondes. Prie sur 'Ali fils de Moussa, Imam des croyants, Héritier des Messagers et Argument du Seigneur des mondes. Prie sur Mohammad fils de 'Ali, Imam des croyants, Héritier des Messagers et Argument du Seigneur des mondes. Prie sur 'Ali fils de Mohammad, Imam des croyants, Héritier des Messagers et Argument du Seigneur des mondes. Prie sur al-Hassan fils de 'Ali, Imam des croyants, Héritier des Messagers et Argument du Seigneur des mondes. Prie sur le Successeur, le Guide, le Bien-Dirigé, l'Imam des croyants, l'Héritier des Messagers et l'Argument du Seigneur des mondes. Mon Dieu, prie sur Mohammad et sur les gens de sa maison,

الْأَيْمَةَ الْهَادِينَ، الْعُلَمَاءِ الصَّادِقِينَ، الْأَبْرَارِ الْمُتَّقِينَ، دَعَائِمِ دِينِكَ، وَأَرْكَانِ
 تَوْحِيدِكَ، وَحُجَجِكَ عَلَى خَلْقِكَ، وَخُلَفَائِكَ فِي أَرْضِكَ، الَّذِينَ اخْتَرْتَهُمْ
 لِنَفْسِكَ، وَاصْطَفَيْتَهُمْ عَلَى عِبَادِكَ، وَارْتَضَيْتَهُمْ لِدِينِكَ، وَخَصَصْتَهُمْ بِمَعْرِفَتِكَ،
 وَجَلَّلْتَهُمْ بِكَرَامَاتِكَ، وَغَشَّيْتَهُمْ بِرَحْمَتِكَ، وَرَبَّيْتَهُمْ بِنِعْمَتِكَ، وَغَدَّيْتَهُمْ
 بِحِكْمَتِكَ، وَالْبَسْتَهُمْ نُورَكَ، وَرَفَعْتَهُمْ فِي مَلَكُوتِكَ، وَحَفَفْتَهُمْ بِمَلَائِكَتِكَ،
 وَشَرَّفْتَهُمْ بِنَبِيِّكَ، صَلَوَاتِكَ عَلَيْهِ وَآلِهِ. اللَّهُمَّ صَلِّ عَلَيْهِ وَعَلَيْهِمْ صَلَاةً كَثِيرَةً دَائِمَةً
 طَيِّبَةً، لَا يُحِيطُ بِهَا إِلَّا أَنْتَ، وَلَا يَسَعُهَا إِلَّا عِلْمُكَ، وَلَا يُحْصِيهَا أَحَدٌ غَيْرُكَ. اللَّهُمَّ
 صَلِّ عَلَى وَلِيِّكَ الْمُحْيِي سُنَّتِكَ، الْقَائِمِ بِأَمْرِكَ، الدَّاعِي إِلَيْكَ، الدَّلِيلِ عَلَيْكَ،
 حُجَّتِكَ عَلَى خَلْقِكَ، وَخَلِيفَتِكَ فِي أَرْضِكَ، وَشَاهِدِكَ عَلَى عِبَادِكَ. اللَّهُمَّ أَعِزِّ
 نَصْرَهُ، وَمُدِّ فِي عُمُرِهِ، وَزَيِّنِ الْأَرْضَ بِطَوْلِ بَقَائِهِ. اللَّهُمَّ اكْفِهِ بَعْغِي الْحَاسِدِينَ،
 وَأَعِذْهُ مِنْ شَرِّ الْكَائِدِينَ،

al-a-immatil-hâdîne, al-‘oulamâ-iç-çâdiqîne, al-abrâril-mouttaqîne,
 da-‘â-imi dînîk, wa-arkâni tawhîdik, wahoujajika ‘alâ khalqîk,
 wakhoulafâ-ika fî ardîk, allathînakh-tartahoum linafsîk, waçtafay-
 tahoum ‘alâ ‘ibâdik, wartadaytahoum lidînîk, wakhaçaçtahoum
 bima-‘a’-rifatik, wajallaltahoum bikarâmâtik, waghach-chayta-
 houm birahmatîk, warabbaytahoum bini-‘a’-matîk, waghath-
 thaytahoum bihikmatîk, wa-albastahoum nouarak, warafa-‘a’-
 tahoum fî malakoûtîk, wahafaftahoum bimalâ-ikatîk, wachar-
 raftahoum binabiyyîk, çalawâtouka ‘alayhi wa-âlih. Allâhoumma
 çalli ‘alayhi wa-‘alayhim çalâtane kathîratane dâ-imatane tayyibah,
 lâ youhîtu bihâ illâ ant, walâ yasa-‘ouhâ illâ ‘ilmouk, walâ
 youhçihâ ahadoune ghayrouk. Allâhoumma çalli ‘alâ waliyyikal-
 mouhyî sounnatak, al-qâ-imi bi-amrik, addâ-‘î ilayk, addalîli
 ‘alayk, houjjatika ‘alâ khalqîk, wakhalîfatika fî ardîk, wachâhidika
 ‘alâ ‘ibâdik. Allâhoumma a-‘izza naçrah, wamoudda fî ‘oumourih,
 wazayyinil-arda biçoûli baqâ-ih. Allâhoummak-fihi baghyal-
 hâsidîne, wa-a-‘ith-hou mine charril-kâ-idîne,

les Imams, les Guides, les Savants, les Sincères, les Purs, les Pieux, les Assises de Ta Religion, les Piliers de Ton Unicité, Tes Arguments à l'encontre de Ta Création, Tes Lieu-tenants sur Ta terre, que Tu as choisis pour Toi-même, que Tu as préférés parmi Tes serviteurs, dont Tu es Satisfait pour Ta Religion, que Tu as particularisés par Ta Connaissance, que Tu as magnifiés par Ta Noblesse, que Tu as couverts de Ta Miséricorde, que Tu as fait grandir dans Tes Bienfaits, que Tu as nourris de Ta Sagesse, que Tu as revêtus de Ta Lumière, que Tu as élevés dans Ton Royaume, que Tu as entourés de Tes Anges, que Tu as honorés de Ton Prophète, que Tes Prières soient sur lui et sur sa famille. Mon Dieu, prie sur lui et sur eux, d'une prière abondante, durable, bonne, que Toi seul englobes et que seul Ton Savoir contient, que personne ne dénombre autre que Toi. Mon Dieu, prie sur Ton *Waliy*, celui qui fait vivre Ta Sounna, celui qui se dresse selon Ton Ordre, celui qui appelle à Toi, celui qui T'indique, Ton Argument à l'encontre de Tes Créatures, Ton Lieu-tenant sur Ta terre, Ton Témoin à l'encontre de Tes serviteurs. Mon Dieu, renforce sa victoire et prolonge son âge, orne la terre de la longueur de sa pérennité. Mon Dieu, épargne-lui l'injustice des envieux, protège-le du mal des comploteurs,

وَادْحَزْ عَنْهُ إِزَادَةَ الظَّالِمِينَ، وَخَلِّصْهُ مِنْ أَيْدِي الْجَبَّارِينَ. اللَّهُمَّ اعْطِهِ فِي نَفْسِهِ
 وَدُرِّيَّتِهِ، وَشَيْعَتِهِ وَرَعِيَّتِهِ، وَخَاصَّتِهِ وَعَامَّتِهِ، وَعَدُوَّهُ وَجَمِيعِ أَهْلِ الدُّنْيَا، مَا تَقَرُّ بِهِ
 عَيْنُهُ، وَتُسَرُّ بِهِ نَفْسُهُ، وَبَلَغَهُ أَفْضَلَ مَا أَمَّلَهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ
 قَدِيرٌ. اللَّهُمَّ جَدِّدْ بِهِ مَا امْحَى مِنْ دِينِكَ، وَأَحْيِ بِهِ مَا بَدَّلَ مِنْ كِتَابِكَ، وَأَظْهِرْ بِهِ مَا
 غُيِّرَ مِنْ حُكْمِكَ، حَتَّى يَعُودَ دِينُكَ بِهِ وَعَلَى يَدَيْهِ غَضًّا جَدِيدًا، خَالِصًا مُخْلِصًا، لَا
 شَكَّ فِيهِ وَلَا شُبْهَةَ مَعَهُ، وَلَا بَاطِلَ عِنْدَهُ، وَلَا بَدْعَةَ لَدَيْهِ. اللَّهُمَّ نَوِّرْ بِنُورِهِ كُلَّ
 ظُلْمَةٍ، وَهَدِّ بِرُكْنِهِ كُلَّ بَدْعَةٍ، وَاهْدِمِ بِعِزَّتِهِ كُلَّ ضَلَالَةٍ، وَأَقْصِمِ بِهِ كُلَّ جَبَّارٍ،
 وَاخْمِدْ بِسَيْفِهِ كُلَّ نَارٍ، وَأَهْلِكْ بِعَدْلِهِ كُلَّ جَوْرٍ، وَأَجْرِ حُكْمَهُ عَلَى كُلِّ حُكْمٍ،
 وَأَذِلَّ بِسُلْطَانِهِ كُلَّ سُلْطَانٍ. اللَّهُمَّ أَذِلَّ كُلَّ مَنْ نَاوَاهُ، وَأَهْلِكْ كُلَّ مَنْ عَادَاهُ، وَامْكُرْ
 بِمَنْ كَادَاهُ، وَاسْتَأْصِلْ كُلَّ مَنْ جَحَدَ حَقَّهُ، وَاسْتَهَانَ بِأَمْرِهِ، وَسَعَى فِي إِطْفَاءِ نُورِهِ،

wad-har ‘anhou irâdatadh-dhâlimine, wakhallîçhou mine aydil-
 jabbârîne. Allâhoumma ‘a’-tihi fî nafsîhi wathourriyyatih, wachî-
 ‘atihi wara-‘iyyatih, wakhâççatihî wa-‘âmmatih, wa-‘adouwwihi
 wajamî-‘i ahlid-dounyâ, mâ taqarrou bihi ‘aynouh, watousarrou
 bihi nafsouh, waballighhou afdala mâ ammalahou fid-dounyâ wal-
 âkhirah, innaka ‘alâ koulli chay-ine qadîr. Allâhoumma jaddid bihi
 mammahâ mine dînik, wa-ahyi bihi mâ bouddila mine kitâbik, wa-
 adh-hir bihi mâ ghouyyira mine houkmik, hattâ ya-‘oùda dînouka
 bihi wa-‘alâ yadayhi ghaddane jadîdâ, khâlîçane moukhlaçâ, lâ
 chakka fîhi walâ choubhata ma-‘ah, walâ bâtila ‘indah, walâ bid-
 ‘ata ladayh. Allâhoumma nawwir binoûrihi koulla dhoulmah,
 wahoudda birouknihi koulla bid-‘ah, wahdim bi-‘izzatihî koulla
 dalâlah, waqçim bihi koulla jabbâr, wakhmid bisayfihi koulla nâr,
 wa-ahlik bi-‘adlihi koulla jawr, wa-ajri houkmahou ‘alâ koulli
 houkm, wa-athilla bisoultânihî koulla soultâne. Allâhoumma
 athilla koulla mane nâwâh, wa-ahlik koulla mane ‘adâh, wamkour
 bimanè kâdah, wasta-e-çil koulla mane jahâda haqqah, wastahâna
 bi-amrih, wasa-‘â fî itfâ-i noûrih,

écarte de lui la volonté des despotes, sauve-le des mains des oppresseurs. Mon Dieu, donne-lui, en lui-même, dans sa descendance, ses partisans, ses sujets, ses [gens] particuliers et ses [gens] en général, ses ennemis et l'ensemble des gens en ce monde, de quoi lui faire plaisir (à ses yeux) et le réjouir, fais-lui atteindre le meilleur de ce qu'il a espéré en ce monde et dans l'Au-Delà, car Tu es Puissant sur toute chose. Mon Dieu, renouvelle par lui ce qui a été effacé de Ta Religion, fais vivre par lui ce qui a été modifié de Ton Livre, fais apparaître par lui ce qui a été changé de Ton Jugement, afin que Ta Religion revienne, avec lui et par lui, tendre, nouvelle, limpide, clarifiée, ne [contenant] aucun doute ni ambiguïté (avec elle), ne [renfermant] aucune erreur ni hérésie. Mon Dieu, illumine toute obscurité de sa lumière, abats toute hérésie par son soutien, anéantis tout égarement par sa puissance, brise tout oppresseur par lui, éteins tout feu par son épée, mène à sa perte l'injustice de tout despote par sa justice, fais passer son jugement avant tout jugement, abaisse tout pouvoir par son pouvoir. Mon Dieu, humilie quiconque se soulève contre lui, anéantis quiconque lui est hostile, ruse avec celui qui intrigue contre lui, extermine celui qui désavoue son droit, qui méprise son ordre, qui s'efforce d'éteindre sa lumière,

وَأَرَادَ إِخْمَادَ ذِكْرِهِ. اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ الْمُصْطَفٰى، وَعَلٰى اَلْمُرْتَضٰى، وَفَاطِمَةَ
الرَّهْرَاءِ، وَالحَسَنِ الرَّضٰى، وَالحُسَيْنِ الْمُصْقٰى، وَجَمِيعِ الْاَوْصِيَاءِ مَصَابِيحِ
الدُّجٰى، وَاعْلَامِ الْهُدٰى، وَمَنَارِ التَّقٰى، وَالعُرْوَةِ الْوُثْقٰى، وَالحَبْلِ الْمَتِيْنِ،
وَالصِّرَاطِ الْمُسْتَقِيْمِ. وَصَلِّ عَلٰى وَلِيِّكَ وَوَلَاةِ عَهْدِهِ، وَالْاَيْمَةِ مِنْ وُلْدِهِ، وَبَلِّغْهُمْ
اَقْصٰى اَمَالِهِمْ دُنْيًا وَآخِرَةً، اِنَّكَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ.

ج - دعاء العهد

اَللّٰهُمَّ رَبَّ النُّوْرِ الْعَظِيْمِ، وَرَبَّ الْكُرْسِيِّ الرَّفِيْعِ، وَرَبَّ الْبَحْرِ الْمَسْجُوْرِ،
وَمُنْزِلَ التَّوْرَةِ وَالْاِنْجِيْلِ وَالزَّبُوْرِ، وَرَبَّ الظِّلِّ وَالْحَرُوْرِ، وَمُنْزِلَ الْقُرْآنِ الْعَظِيْمِ،
وَرَبَّ الْمَلَائِكَةِ الْمُقَرَّبِيْنَ، وَالْاَنْبِيَاءِ وَالْمُرْسَلِيْنَ. اَللّٰهُمَّ اِنِّيْ اَسْأَلُكَ بِوَجْهِكَ الْكَرِيْمِ،

wa-arâda ikhmâda thikrih. Allâhoumma çalli ‘alâ Mouhammadinil-
Mouçtafâ, wa-‘Aliyyinil-Mourtaâ, wa-Fâtimataz-Zahrâ-e, wal-
Hasanir-ridâ, wal-Housaynil-mouçaffâ, wajamî-il-awçiyâ-i
maçâbîhid-doujâ, wa-a‘a’lâmil-houdâ, wamanârit-touqâ, wal-
ourwatil-wouthqâ, wal-hablil-matîne, waççirâtil-moustaqîm.
Waçalli ‘alâ waliyyika wawoulâti ‘ahdih, wal-a-immati mine
wouldih, waballigh-houm aqçâ âmâlihim dounyane wa-âkhirah,
innaka ‘alâ koulli chay-ine qadîr.

C - Dou-‘â-oul ‘AHD

Allâhoumma rabban-noûril-‘adhîm, warabbal-koursiyyir-
rafî-‘a’, warabbal-bahril-masjoûr, wamounzilat-Tawrâti wal-Injîli
waz-Zaboûr, warabbadh-dhilli wal-haroûr, wamounazzilal-Qour-
ânîl-‘adhîm, warabbal-malâ-ikatil-mouqarra-bîne, wal-anbiyâ-i
wal-moursalîne. Allâhoumma innî as-alouka biwajhikal-karîm,

qui veut supprimer son Rappel. Mon Dieu, prie sur Mohammad le Choisi, sur 'Ali le Satisfait, sur Fatima az-Zahrâ-e, sur al-Hassan ar-Rida, sur al-Houssein le Pur Choisi et sur l'ensemble des Légataires, les Lanternes des ténèbres, les Marques de la Guidance, le Phare de la piété, l'Anse solide, la Corde robuste et la Voie droite, et prie sur Ton *Waliy* et les préposés de Ton Engagement, les Imams de sa descendance, fais-leur atteindre le summum de leurs espoirs, en ce monde et dans l'Au-Delà, car Tu es Puissant sur toute chose.

C- L'INVOCATION DE L'ENGAGEMENT

Mon Dieu, Seigneur de la Lumière grandiose, Seigneur du Trône très élevé et Seigneur de la mer gonflée, Révéléateur [Celui Qui a fait descendre] de la Torah, de l'Évangile et des Psaumes, Seigneur de l'ombre et de la chaleur, Révéléateur du Grandiose Coran et Seigneur des Anges proches, des Prophètes et des Messagers, mon Dieu, je Te demande par Ta noble Face,

وَبِنُورِ وَجْهِكَ الْمُنِيرِ، وَمُلْكِكَ الْقَدِيمِ، يَا حَيُّ يَا قَيُّوْمُ، وَبِاسْمِكَ الَّذِي أَشْرَقَتْ بِهِ
السَّمَاوَاتُ وَالْأَرْضُونَ، وَبِاسْمِكَ الَّذِي يَصْلُحُ بِهِ الْأَوْلُونَ وَالْآخِرُونَ، يَا حَيُّ قَبْلَ
كُلِّ حَيٍّ، وَيَا حَيًّا بَعْدَ كُلِّ حَيٍّ، يَا حَيًّا حِينَ لَا حَيٍّ، يَا مُحْيِي الْمَوْتَى، وَمُمِيتَ
الْأَحْيَاءِ، يَا حَيًّا لَا إِلَهَ إِلَّا أَنْتَ. اَللّٰهُمَّ بَلِّغْ مُؤَلَّيَ الْإِمَامِ الْهَادِي الْمَهْدِيَّ، الْقَائِمَ
بِأَمْرِكَ، صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِ وَعَلَى آبَائِهِ الطَّاهِرِينَ، عَنْ جَمِيعِ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ،
فِي مَشَارِقِ الْأَرْضِ وَمَغَارِبِهَا، سَهْلِهَا وَجَبَلِهَا، وَبَرِّهَا وَبَحْرِهَا، وَعَنْ وَالِدِيَّ
وَوَلَدِي، مِنَ الصَّلَوَاتِ زِنَةَ عَرْشِ اللَّهِ، وَمِدَادَ كَلِمَاتِهِ، وَمَا أَحْصَاهُ عِلْمُهُ، وَأَحَاطَ بِهِ
كِتَابُهُ. اَللّٰهُمَّ إِنِّي أَجِدُّدُ لَهُ فِي يَوْمِي هَذَا، وَمَا عَشْتُ مِنْ أَيَّامِي، عَهْدًا وَعَقْدًا،
وَبَيْعَةً لَهُ فِي عُنُقِي، لَا أَحُولُ عَنْهَا وَلَا أَزُولُ أَبَدًا. اَللّٰهُمَّ اجْعَلْنِي مِنْ أَنْصَارِهِ
وَأَعْوَانِهِ، وَالذَّابِّينَ عَنْهُ، وَالْمُسَارِعِينَ فِي قَضَاءِ حَوَائِجِهِ، وَالْمُتَمَتِّلِينَ لِأَوَامِرِهِ
وَنَوَاهِيهِ، وَالْمُحَامِلِينَ عَنْهُ،

wabinoûri wajhikal-mounîr, wamoulkikal-qadîm, yâ Hayyou yâ
Qayyouûm, wabismikal-lathî achraqat bihis-samâwâtou walara-
doûne, wabismikal-lathî yaçlouhou bihil-awwaloûna walâkhi-
roûne, yâ hayyane qabla koulli hayy, wayâ hayyane ba'a'-da koulli
hayy, yâ hayyane hîna lâ hayy, yâ mouhyiyal-mawtâ, wamoumîtal-
ahyâ-e, yâ hayyane lâ ilâha illâ ant. Allâhoumma balligh mawlâyal-
imâmal-hâdiyal-Mahdiyy, al-qâ-ima bi-amrik, çalawâtoul-Lâhi
'alayh, wa-'alâ âbâ-ihî-tâhirîne, 'ane jamî-'il-mou-e-minîna wal-
mou-e-minât, fî machâriqil-ardi wamaghâribihâ, sahlîhâ wajabali-
hâ, wabarrihâ wabahrihâ, wa-'annî wa-'ane wâlidayya wawaladî,
minaç-çalawâti zinata 'archil-Lâh, wamidâda kalimâtih, wamâ
ahçâhou 'ilmouh, wa-ahâta bihi kitâbouh. Allâhoumma innî oujad-
didou lahou fî yawmî hâthâ, wamâ 'ich-tou mine ayyâmî, 'ahdane
wa-'aqdâ, wabay-'atane lahou fî 'ounoûqî, lâ ahoûlou 'anhâ, walâ
azoûlou abadâ. Allâhoummaj-'alnî mine ançârihi wa-a'a'wânih,
wath-thâbbîna 'anh, wal-mousâri-'îna fî qaðâ-i hawâ-ijih, wal-
moumtathilîna li-awâmirihi wanawâhîh, wal-mouhâmîna 'anh,

par la Lumière de Ton Visage lumineux, et par Ton Royaume éternel, ô Vivant, ô Sustentateur, je Te demande par Ton Nom par lequel les cieux et les terres rayonnent, et par Ton Nom par lequel les premiers et les derniers se réforment, ô Vivant avant tout vivant, ô Vivant après tout vivant, ô Vivant alors qu'il n'y a pas de vivant, ô Celui Qui donne vie aux morts, ô Celui Qui fait mourir les vivants, ô Vivant, point de divinité autre que Toi. Mon Dieu, transmets à mon Maître, l'Imam, le Guide, celui qui est dirigé, le Sustentateur par Ton Ordre (que les prières de Dieu soient sur lui et sur ses pères pieux), de la part de l'ensemble des croyants et des croyantes dans les [pays du] levant et du couchant de la terre, dans ses plaines et ses montagnes, sur ses continents et ses mers, de la part de mes deux parents, de mes enfants et de la mienne, [transmets-lui] des prières, Pesée du Trône de Dieu, Quantité de Ses Propos, Nombre de ce qu'a dénombré Son Savoir et a englobé Son Livre. Mon Dieu, je renouvelle, en ce jour et tant que je vivrai, mon engagement, mon contrat et mon allégeance, à lui sur ma vie, je ne m'en déferai ni n'arrêterai jamais. Mon Dieu, place-moi au rang de ses partisans, de ses aides, de ses défenseurs et de ceux qui s'empressent de satisfaire ses besoins, qui exécutent ses ordres et ses commandements, qui le défendent,

وَالسَّابِقِينَ إِلَىٰ إِرَادَتِهِ، وَالْمُسْتَشْهَدِينَ بَيْنَ يَدَيْهِ. اَللّٰهُمَّ اِنْ حَالَ بَيْنِي وَبَيْنَهُ الْمَوْتُ الَّذِي جَعَلْتَهُ عَلٰى عِبَادِكَ حَتْمًا، فَاَخْرِجْنِي مِنْ قَبْرِي، مُؤْتَزِّرًا كَفْنِي، شَاهِرًا سَيْفِي، مُجَرِّدًا قَتَابِي، مُلَبِّيًا دَعْوَةَ الدَّاعِي، فِي الْحَاضِرِ وَالْبَادِي. اَللّٰهُمَّ اَرْنِي الطَّلْعَةَ الرَّشِيْدَةَ، وَالْعُرَّةَ الْحَمِيْدَةَ، وَاكْحُلْ نَاطِرِي بِنَظْرَةٍ مِّنِّي اِلَيْهِ، وَعَجِّلْ فَرْجَهُ، وَاَوْسِعْ مَنَهَجَهُ، وَاَسْلِكْ بِي مَحَجَّتَهُ، وَاَنْفِذْ اَمْرَهُ، وَاَشْدُدْ اَزْرَهُ، وَاَعْمِرِ اللّٰهُمَّ بِهِ بِلَادَكَ، فَاِنَّكَ قُلْتَ، وَقَوْلُكَ الْحَقُّ: ﴿ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ اَيْدِي النَّاسِ﴾. فَاظْهِرِ اللّٰهُمَّ لَنَا وَلِيَّتِكَ، وَاِبْنَ بِنْتِ نَبِيِّكَ، اَلْمُسَمَّى بِاسْمِ رَسُوْلِكَ، صَلَوَاتُكَ عَلَيْهِ وَآلِهِ، حَتَّى لَا يَظْفَرَ بِشَيْءٍ مِنَ الْبَاطِلِ اِلَّا مَرْقَهُ، وَيُحَقِّقَ الْحَقَّ وَيُحَقِّقَهُ، وَاجْعَلْهُ اللّٰهُمَّ مَفْرَعًا لِمَظْلُومِ عِبَادِكَ، وَنَاصِرًا لِمَنْ لَا يَجِدُ لَهُ نَاصِرًا غَيْرَكَ، وَمُجَدِّدًا لِمَا عَطَلَ مِنْ اَحْكَامِ كِتَابِكَ، وَمُشَيِّدًا لِمَا وَرَدَ مِنْ اَعْلَامِ دِيْنِكَ، وَسُنَنِ نَبِيِّكَ،

wassâbiqîna ilâ irâdatih, wal-moustach-hadîna bayna yadayh. Allâhoumma ine hâla baynî wabaynahoul-mawtoul-lathî ja-‘altahou ‘alâ ‘ibâdika hatmâ, fa-akhrijnî mine qabrî, mou-e-tazirane kafanî, châhirane sayfî, moujarridane qanâtî, moulabbiyane da‘a’-wataddâ-‘î, fil-hâdirî wal-bâdî. Allâhoumma ariniṭ-tal-‘atar-rachîdah, wal-ghourrat-al-hamîdah, wak-houl nâdhirayya binadhratine minnî ilayh, wa-‘ajjil farajah, wa-awsî-‘a’ manhajah, waslouk bî mahaj-jatah, wa-anfiṭh amrah, wachdoud azrah, wa‘a’-mouril-lâhoumma bihi bilâdak, fa-innaka qoult, waqawloukal-haqq : “dhaharal-fasâdou fil-barri wal-bahri bimâ kasabat aydin-nâs”. Fa-adh-hiril-lâhoumma lanâ waliyyaka wabna binti nabiiyyik, al-mousammâ bismi Rassoûlik, çalawâtouka ‘alayhi wa-âlih, hattâ lâ yadhfarâ bichay-ine minal-bâtîli illâ mazzaqah, wayouhiqqal-haqqâ wayou-haqqiqah, waj-‘alhoul-lâhoumma mafza-‘ane limadhloûmi ‘ibâdik, wanâçirane limane lâ yajidou lahou nâçirane ghayrak, wamoujad-didane limâ ‘outtila mine aḥkâmi kitâbik, wamouchayyidane limâ warada mine a‘a’lâmi dînik, wasounani nabiiyyik,

qui précèdent sa volonté et qui tombent martyrs entre ses mains. Mon Dieu, si la mort, que Tu as rendue inévitable et exécutoire à Tes serviteurs, venait à arriver entre lui et moi, alors fais-moi sortir de ma tombe, enveloppé de mon linceul, mon épée brandie et ma lance dégainée, répondant à l'appel de celui qui appelle [les gens] présents et en voyage. Mon Dieu, fais-moi voir la figure bien dirigée, le front lumineux digne de louange, réjouis mon œil par mon regard sur lui, hâte sa délivrance, facilite sa sortie, étends sa méthode, engage-moi dans sa voie, réalise son ordre, renforce-le, construis ton pays par lui et donne vie à Tes serviteurs par lui, car Tu as dit, et Ta Parole est vérité : {La corruption est apparue sur terre et sur mer, par suite des actes accomplis par les mains des hommes.} Fais apparaître pour nous, ô mon Dieu, Ton *Waliy*, le fils de la fille de Ton Prophète, portant le nom de Ton Messenger (que Tes Prières soient sur lui et sur sa famille), jusqu'à ce qu'il n'y ait pas une chose fausse ayant triomphé qu'il n'ait mise en pièces, ou une Vérité qu'il n'ait affirmée et réalisée. Fais de lui, mon Dieu, un Refuge pour Tes serviteurs opprimés, un Secours pour celui qui ne trouve pas de secours autre que Toi, un Rénovateur pour ce qui est défaillant au niveau des règles de Ton Livre et un Constructeur pour les signes de Ta Religion et des traditions de Ton Prophète,

صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ، وَاجْعَلْهُ اللّٰهُمَّ مِمَّنْ حَصَّنْتَهُ مِنْ بَأْسِ الْمُعْتَدِينَ . اَللّٰهُمَّ
 وَسُرَّ نَبِيِّكَ مُحَمَّدًا صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ بِرُؤْيَيْتِهِ، وَمَنْ تَبِعَهُ عَلَى دَعْوَتِهِ،
 وَارْحَمِ اسْتِكَانَتَنَا بَعْدَهُ . اَللّٰهُمَّ اكْشِفْ هَذِهِ الْعُمَّةَ عَنْ هَذِهِ الْأُمَّةِ بِحُضُورِهِ، وَعَجِّلْ
 لَنَا ظُهُورَهُ . إِنَّهُمْ يَرَوْنَهُ بَعِيدًا، وَنَرَاهُ قَرِيبًا . بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ . . اَلْعَجَلِ
 الْعَجَلِ يَا مَوْلَايَ، يَا صَاحِبَ الزَّمَانِ .

د - دعاء للنبي صلى الله عليه وآله وسلم

تسجد وتقول :

سَجَدَ لَكَ سَوَادِي وَخِيَالِي، وَأَمَّنَ بِكَ فُؤَادِي، هَذِهِ يَدَايَ بِمَا جَنَيْتُهُ عَلَى
 نَفْسِي . يَا عَظِيمًا يُرْجَى لِكُلِّ عَظِيمٍ، إِغْفِرْ لِي ذَنْبِي الْعَظِيمَ،

çallal-Lâhou ‘alayhi wa-âlihi wasallam, waj-‘alhoul-lâhoumma
 mimmane haççantahou mine ba-e-sil-mou-‘a’-tadîne. Allâhoumma
 wasourra nabiyaka Mouhammadane çallal-Lâhou ‘alayhi wa-âlihi
 wasallama birou-e-yatih, wamane tabi-‘ahou ‘alâ da‘a’watih,
 warhamis-tikânatanâ ba‘a’dah. Allâhoummak-chif hâthihil-
 ghoummata ‘ane hâthihil-oummati bihoudoûrih, wa-‘ajjil lanâ
 dhouhoûrah. Innahoum yarawnahou ba-‘îdâ, wanarâhou qarîbâ.
 Birahmatika yâ arhamar-râhimîne... Al-‘ajalal-‘ajala yâ mawlây,
 yâ Çâhibaz-zamâne.

D - Dou-’â-e pour le Prophète (PSL)

Prosterne-toi et dit :

Sajada laka sawâdî wakhayâlî, wa-âmana bika fou-âdî,
 hâthihi yadâya bimâ janaytuhou ‘alâ nafsî. Yâ ‘adhîmane yourjâ
 likoulli ‘adhîm, ighfir lî thanbiyal-‘adhîm,

(que Dieu prie et salue sur lui et sur sa famille), place-le, mon Dieu, parmi ceux que Tu as protégés de la violence des rebelles. Mon Dieu, fais plaisir à Ton Prophète Mohammad (que Dieu prie et salue sur lui et sur sa famille) par sa vue et celle de celui qui a répondu à son appel et fais miséricorde à notre misère, après lui. Notre Dieu, dissipe le malheur de cette Communauté par sa présence et hâte pour nous son apparition, car ils la voient lointaine et nous la voyons proche, par Ta Miséricorde, ô le plus Miséricordieux des miséricordieux... Maintenant, maintenant, ô mon Suzerain, ô Maître du Temps.

**D- INVOCATION DU PROPHÈTE,
QUE LA PAIX ET LE SALUT DE DIEU SOIENT
SUR LUI ET SUR SA FAMILLE**

Prosterne-toi et dis :

Se sont prosternés pour Toi mes secrets et mes pensées, mon cœur a cru en Toi, et voici mes mains et ce que j'ai commis en fautes contre moi-même, ô Très- Grandiose, Espéré pour tout grandiose, pardonne-moi le péché grandiose,

فَإِنَّهُ لَا يَغْفِرُ الذَّنْبَ الْعَظِيمَ إِلَّا الرَّبُّ الْعَظِيمُ. أَعُوذُ بِوَجْهِكَ الَّذِي أَضَاءَتْ لَهُ
السَّمَاوَاتُ وَالْأَرْضُونَ، وَأَنْكَشَفَتْ لَهُ الظُّلُمَاتُ، وَصَلَحَ عَلَيْهِ أَمْرُ الْأَوَّلِينَ
وَالْآخِرِينَ، مِنْ فَجَاءَةِ نِقْمَتِكَ، وَمِنْ تَحْوِيلِ عَافِيَتِكَ، وَمِنْ زَوَالِ نِعْمَتِكَ، أَللَّهُمَّ
أَزْرُقْنِي قَلْبًا تَقِيًّا نَقِيًّا، وَمِنْ الشُّرُوكِ بَرِيئًا، لَا كَافِرًا وَلَا شَقِيًّا. عَفَّرْتُ وَجْهِي
بِالتُّرَابِ، وَحَقَّ لِي أَنْ أَسْجُدَ لَكَ.

ثم ادع بهذا الدعاء :

أَللَّهُمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشِيَّتِكَ مَا يَحُولُ بَيْنَنَا وَبَيْنَ مَعْصِيَتِكَ، وَمِنْ طَاعَتِكَ
مَا تَبَلَّغْنَا بِهِ رِضْوَانِكَ، وَمِنْ الْيَقِينِ مَا يَهُونُ عَلَيْنَا بِهِ مُصِيبَاتُ الدُّنْيَا. أَللَّهُمَّ اْمْتَعِنَا
بِاسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَقُوتِنَا مَا أَحْيَيْتَنَا، وَلَا تَجْعَلْ مُصِيبَتَنَا فِي دِينِنَا،

fa-innahou lâ yaghfirouth-thanbal-‘adhîma illar-rabboul-‘adhîm.
A-‘oûthou biwajhikal-lathî adâ-at lahous-samâwâtou wal-
aradoûne, wankachafat lahoudh-dhouloumât, waçalouha ‘alayhi
amroul-awwalîna wal-âkhirîne, mine faj-ati niqmatik, wamine
tahwîli ‘âfiyatik, wamine zawâli ni-‘a’-matik. Allâhoummar-
zouqnî qalbane taqiyyane naqiyyâ, waminach-chirki barî-â, lâ
kâfirane walâ chaqiyyâ. ‘Affartou wajhî bit-tourâb, waḥaqqâ lî ane
asjouda lak.

Puis invoque avec ce dou-‘â-e

Allâhoummaq-sim lanâ mine khachyatika mâ yaḥoûlou
baynanâ wabayna ma-‘a’-çiyatik, wamine tâ-‘atika mâ toubal-
lighounâ bihi riḍwânak, wamin-al-yaqîni mâ yahoûnou ‘alaynâ bihi
mouçîbatoud-dounyâ. Allâhoumma amti-‘a’-nâ bi-asmâ-‘inâ wa-
abçârinâ waqouwwatinâ mâ aḥyaytanâ, walâ taj-‘al mouçîbatanâ
fî dîninâ,

car ne pardonne le péché grandiose que le Seigneur Grandiose. Je cherche protection auprès de Ta Face pour que les cieux et les terres se soient illuminés, les ténèbres se soient dissipés et à qui convient l'ordre des premiers et des derniers, contre Ton Châtiment inopiné, le retournement de Ton Salut et la disparition de Tes Bienfaits. Mon Dieu, accorde-moi un cœur pieux, pur, exempt de l'associationnisme, et non pas un [cœur] incroyant ni misérable. J'ai frotté mon visage dans la terre et il est de mon devoir de me prosterner devant Toi.

Puis prie avec cette invocation :

Mon Dieu, accorde-nous de Te craindre, de quoi nous empêcher de Te désobéir, de T'obéir, de quoi nous faire atteindre Ta Satisfaction, la certitude, de quoi rendre faciles à supporter les épreuves de ce monde. Mon Dieu, fais-nous jouir de notre ouïe, de notre vue, de notre force tant que Tu nous laisseras en vie, ne fais pas en sorte que notre malheur soit dans notre religion,

وَلَا تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرَ هَمِّنَا، وَلَا مَبْلَغَ عِلْمِنَا، وَلَا تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لَا يَرْحَمُنَا،
بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ.

ثم تختتم عملك وأدعيتك بهذا الدعاء :

إِلٰهِي تَعَرَّضْ لَكَ فِي هَذَا اللَّيْلِ الْمُتَعَرِّضُونَ، وَقَصِّدْكَ فِيهِ الْقَاصِدُونَ،
وَأْمَلْ فَضْلَكَ وَمَعْرُوفَكَ الطَّالِبُونَ، وَلَكَ فِي هَذَا اللَّيْلِ نَفَحَاتُ وَجَوَائِزُ وَعَطَايَا
وَمَوَاهِبُ، تَمُنُّ بِهَا عَلَيَّ مِنْ تَشَاءُ مِنْ عِبَادِكَ، وَتَمْنَعُهَا مَنْ لَمْ تَنْسِقِ لَهُ الْعِنَايَةَ
مِنْكَ، وَهَا أَنَا ذَا عَبْدِكَ الْفَقِيرِ إِلَيْكَ، أَلْمُؤَمِّلُ فَضْلَكَ وَمَعْرُوفَكَ، فَإِنْ كُنْتُ يَا
مَوْلَايَ تَفَضَّلْتَ فِي هَذِهِ اللَّيْلَةِ عَلَيَّ أَحَدٍ مِنْ خَلْقِكَ، وَعُدْتَ عَلَيَّ بِعَائِدَةٍ مِنْ
عَطْفِكَ، فَصَلِّ عَلَيَّ مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ، الطَّيِّبِينَ الطَّاهِرِينَ، الْخَيْرِينَ الْفَاضِلِينَ،

walâ taj-‘alid-dounyâ akbara hamminâ, walâ mablagha ‘ilminâ,
walâ tousalliṭ ‘alaynâ mane lâ yarḥamounâ, birahmatika yâ
arḥamar-râḥimîne.

Puis termine les pratiques avec cet invocation :

Ilâhî ta-‘arraḍa laka fî hâthal-laylil-mouta-‘arridoûne,
waqaçadaka fîhil-qâcidoûne, wa-ammala fadlaka wama-‘a’-
roûfakat-ṭâliboûne, walaka fî hâthal-layli nafahâtoune wajawâ-izou
wa-‘atâyâ wamawâhib, tamounnou bihâ ‘alâ mane tachâ-ou mine
‘ibâdik, watamna-‘ouhâ mane lam tasbiq lahoul-‘inâyatou mink,
wahâ ana ṭhâ ‘abdoukal-faqîrou ilayk, al-mou-ammilou fadlaka
wama-‘a’-roûfak, fa-ine kounta yâ mawlâya tafaddalta fî hâthihil-
laylati ‘alâ aḥadine mine khalqik, wa-‘oudta ‘alayhi bi-‘â-idatine
mine ‘atfik, façalli ‘alâ Mouḥammadine wa-âli Mouḥammad,
at-tayyibînaṭ-ṭâhirîne, al-khayyirînal-fâḍilîne,

ni que le monde ici-bas soit notre plus grande préoccupation et l'aboutissement de notre savoir, ne nous fais pas dominer par quelqu'un qui ne nous fait pas miséricorde, par Ta Miséricorde, ô le plus Miséricordieux des miséricordieux.

Puis termine ta pratique et ton invocation par cette prière :

Mon Dieu, se sont présentés à Toi, durant cette nuit, ceux qui se présentent, se sont adressés à Toi ceux qui s'adressent, ont espéré en Tes Faveurs et en Tes Bontés ceux qui demandent, et Tu as, durant cette nuit, des présents, des récompenses, des dons, des gratifications que Tu accordes à qui Tu veux de Tes serviteurs et dont Tu privas celui que l'attention pour lui de Ta Part n'a pas précédé, et me voilà, Ton serviteur, celui qui a besoin de Toi, qui espère en Ta Faveur et Ton Bienfait. Mon Maître, si Tu dispenses de Tes Faveurs, en cette nuit, à quelqu'une de Tes créatures et que Tu lui ramènes un gain de Ta Bonté, alors, prie sur Mohammad et sur la famille de Mohammad, les bons, les purs, les excellents, les meilleurs,

وَجُدْ عَلَيَّ بِطَوْلِكَ وَمَعْرُوفِكَ يَا رَبَّ الْعَالَمِينَ، وَصَلِّ اللَّهَ عَلَيَّ مُحَمَّدٍ خَاتَمِ
النَّبِيِّينَ، وَآلِهِ الطَّاهِرِينَ، وَسَلِّمْ تَسْلِيمًا. إِنَّ اللَّهَ حَمِيدٌ مَجِيدٌ. اللَّهُمَّ إِنِّي أَدْعُوكَ كَمَا
أَمَرْتَ، فَاسْتَجِبْ لِي كَمَا وَعَدْتَ، إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ.

تقبل الله عملكم
ولا تنسوني من دعائكم الصالح.

وكل عام وأنتم بخير

* * *

wajoud ‘alayya biṭawlika wama-‘a’-roûfika yâ Rabbal-‘âlamîne,
waçallal-Lâhou ‘alâ Mouḥammadine khâtamin-nabiyyîne, wa-
âlihîṭ-tâhirîne, wasallama taslîmâ. Innal-Lâha ḥamîdoune majîd.
Allâhoumma innî ad-‘ouka kamâ amart, fastajîb lî kamâ wa-‘ad-t,
innaka lâ toukhlifoul-mî-‘âd.

*Que Dieu agrée votre action.
Je vous demande de ne pas m’oublier
dans votre pieuse invocation.*

Meilleurs vœux pour une heureuse nouvelle année

* * *

et sois Généreux avec moi par Ta Longanimité et Ta Bonté, ô Seigneur des mondes. Que Dieu prie sur Mohammad, le Sceau des Prophètes, et sur les gens purs de sa maison et les salue par beaucoup de salutations. Dieu est le Très-Loué, le Très- Glorieux. Mon Dieu, je T'ai invoqué comme Tu l'as ordonné, alors, réponds-moi comme Tu l'as promis, car Tu ne manques jamais à Tes Promesses.

*Que Dieu agrée votre action
Je vous demande de ne pas m'oublier
dans votre pieuse invocation*

Meilleurs vœux pour une heureuse nouvelle année

* * *